



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 38]

CHENNAI, WEDNESDAY, SEPTEMBER 18, 2019  
Purattasi 1, Vikari, Thiruvalluvar Aandu–2050

## Part II—Section 2

**Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.**

### **NOTIFICATIONS BY GOVERNMENT**

### **CONTENTS**

	<i>Pages.</i>		<i>Pages.</i>
HOME DEPARTMENT			
Indian Christian Marriage Act.—Grant of Licence to Grant Certificates of Marriages between Indian Christians .. ..	784	RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT	
Exclusion of certain Lands from Operation of the Tamil Nadu Panchayats Act. ..			
Industrial Tribunal for Adjudication .. ..	784		785
Labour Courts for Adjudication .. ..	784-785		
தமிழ்நாடு மற்றும் வேலைவாய்ப்புத் துறை			

## NOTIFICATIONS BY GOVERNMENT

### HOME DEPARTMENT

#### **Grant of Licence to Grant Certificates of Marriages between Indian Christians under the Indian Christian Marriage Act.**

[G.O. (4D) No. 39, Home (Courts-IV), 4th September 2019,  
ஆவணி 18, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/764/2019.—In exercise of the powers conferred by Section 6 of the Indian Christian Marriage Act, 1872 (Central Act XV of 1872), the Governor of Tamil Nadu hereby grants a licence to Thiru. V. Moses Kalaiselvam No. 37, Thazhankuppam Colony, Ennore, Chennai-600 057 to solemnize marriages within the territories comprising the State of Tamil Nadu in accordance with the provisions of the said Act.

### NOTIFICATION-II

[G.O. (4D) No. 39, Home (Courts-IV), 4th September 2019,  
ஆவணி 18, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/HO/765/2019.—In exercise of the powers conferred by Section 9 of the Indian Christian Marriage Act, 1872 (Central Act XV of 1872), the Governor of Tamil Nadu hereby grants a licence to Thiru. V. Moses Kalaiselvam, No. 37, Thazhankuppam Colony, Ennore, Chennai-600 057 authorising him to grant certificates of marriage between Indian Christians, in accordance with the provisions of the said Act, within the territories comprising the State of Tamil Nadu.

NIRANJAN MARDI,  
Additional Chief Secretary to Government.

**தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை**

#### **Disputes between Workman and Managements referred to Industrial Tribunal for Adjudication.**

**PMI இன்ஜினியரிங் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்**

[அரசாணை (இ) எண். 499, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ)த் துறை, 21 ஆகஸ்ட் 2019, ஆவணி 4, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/766/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக PMI இன்ஜினியரிங் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும், சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

பேற்சொன்ன தகராறை சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபுந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் பேற்சொன்ன தகராறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

**இணைப்பு**

**எழுவினா**

வேலை நிறுத்தம் முடிந்து 25-01-2017 அன்று பணிக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு 12-02-2017 வரை நிர்வாகத்தால் பணி மறுக்கப்பட்டதாகவும் எனவே 25-01-2017 முதல் 12-02-2017 வரையிலான நாட்களுக்கு முழு சம்வாம் அளிக்கக்கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்க.

#### **Disputes between Workman and Managements referred to Labour Courts for Adjudication.**

**மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை.**

[அரசாணை (இ) எண். 498, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ)த் துறை, 21 ஆகஸ்ட் 2019, ஆவணி 4, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/767/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம், என்ற நிர்வாகத்திற்கும், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபுந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் பேற்சொன்ன தகராறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

**இணைப்பு**

**எழுவினா**

திரு. எஸ். ரவிந்திரன் என்ற ஒட்டுநரின், (பணி எண் 55463) வருடாந்திர ஊதிய உயர்வினை ஒரு வருட காலத்திற்கு தொடர்வினைவுடன் தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 23-01-2017 தேதியிட்ட இறுதி உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் என்றால் உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (இ) எண்.500, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ)த் துறை, 21 ஆகஸ்ட் 2019, ஆவணி 4, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050.]

No.II(2)/LE/768/2019.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம், என்ற நிர்வாகத்திற்கும், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம்

என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்கொள்ள தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆரூர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆரூர் அவர்கள் மேற்கொள்ள தகராறு, சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

### இணைப்பு

#### ஸ்ரீவினா

திரு. செங்குட்டுவேன் என்ற ஓட்டுநரின், (பணி எண் டி50058) ஆண்டு ஊதிய உயர்வு 3 மாத காலம் தொடர்விளைவின்றி தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்து 31-05-2017 தேதியிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும், மற்றும் 09-12-2014 தேதி முதல் 09-4-2015 வரையிலான தற்காலிக பணிநீக்க தண்டனை நாட்களை பணிக்காலமாக கருதி சம்பளம், போன்ற உள்ளிட்டவைகள் வழங்கவேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கனில் பால்வாஸ்,  
அரசு முதன்மைச் செயலாளர்.

### RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT

#### Exclusion of certain Lands from Operation of the Tamil Nadu Panchayats Act.

[G.O. Ms. No. 91, Rural Development and Panchayat Raj (SGS.4), 23rd July 2019, ஆட்சி 7, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

No.II(2)/RDPR/769/2019.— In exercise of the powers conferred by sub-section (2) of Section 125 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby notifies that from and after the date of publication of this notification in the *Tamil Nadu Government Gazette*, the land situated within the boundaries of the Saragapalli Village, Denkanikottai Taluk,

Krishnagiri District, with the total extent as mentioned in the Schedule, be the same or a little more or less, shall be excluded from the operation of the said Act:-

#### SCHEDULE

*Krishnagiri District, Denkanikottai Taluk, Saragapalli Village, Saragapalli Panchayat.*

Survey No. and Sub-Division	Total extent (hectares)	Extent to be withdrawn (hectares)	Classification
155/2	0.69.5	0.18.5	Government Poramboke Pattai

#### அறிவிக்கை

[G.O. Ms. No. 91, Rural Development and Panchayat Raj (SGS.4) 23rd July 2019, ஆட்சி 7, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050.]

1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 125 உட்பிரிவு (2)-ன்கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி தமிழக ஆரூர் அவர்கள், இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ளவாறு கிருஷ்ணகிரி மாவட்டம், தேங்கனிக்கோட்டை வட்டம், சாகப்பள்ளி கிராமம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பரப்பளவுக்கு சுற்று, ஏறவோ தாழுவோ உள்ள நிலத்தை, ஊராட்சி சட்டத்திலிருந்து விலக்கனிக்கப்படுகிறது என இதனால் அறிவிக்கிறார்.

#### அட்டவணை

கிருஷ்ணகிரி மாவட்டம், தேங்கனிக்கோட்டை வட்டம், சாகப்பள்ளி கிராமம், சாகப்பள்ளி ஊராட்சி.

நில அளவை எண்.	மொத்த பரப்பு விலக்கனிக்கப்பட்ட பரப்பு	(1)	(2)	(3)	(4)
	(ஹெக்டேர்)	(ஹெக்டேர்)			
155/2	0.69.5	0.18.5			அரசு புற்போக்கு பாட்டை

ஹனிஸ் ராஜ் வர்மா,  
அரசு சுடுதல் தலைமைச் செயலாளர்.